



بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة لتاريخ ٢٠٢٠/٩/١١ الموافق ٢٣ المحرم ١٤٤٢ هـ

الْمُعْجِزَةُ

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ
أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ
إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَصَفِيُّهُ وَحَبِيبُهُ مَنْ بَعَثَهُ اللَّهُ رَحْمَةً
لِلْعَالَمِينَ هَادِيًا وَمُبَشِّرًا وَنَذِيرًا بَلَغَ الرِّسَالَةَ وَأَدَّى الْأَمَانَةَ وَنَصَحَ الْأُمَّةَ فَجَزَاهُ اللَّهُ عَنَّا خَيْرَ مَا
جَزَى نَبِيًّا مِنْ أَنْبِيَائِهِ، وَصَلَّى اللَّهُ وَسَلَّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الْأَمِينِ وَعَلَى عَالِيهِ وَصَحْبِهِ الطَّيِّبِينَ
الطَّاهِرِينَ.

أَمَّا بَعْدُ فَيَا عِبَادَ اللَّهِ أَوْصِي نَفْسِي وَإِيَّاكُمْ بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ. يَقُولُ اللَّهُ تَبَارَكَ
وَتَعَالَى فِي كِتَابِهِ الْكَرِيمِ لِحَبِيبِهِ الْمُصْطَفَى ﷺ ﴿وَقَالَ الَّذِينَ فِي النَّارِ لِحِزْنَةِ جَهَنَّمَ أَدْعُوا رَبَّكُمْ
يُخَفِّفْ عَنَّا يَوْمًا مِّنَ الْعَذَابِ ۖ﴾ قَالُوا أَوْ لَمْ تَكُنْ تَأْتِيكُمْ رُسُلُكُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا بَلَىٰ قَالُوا
فَادْعُوا وَمَا دُعَاؤُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ ﴿٥٠﴾ إِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِينَ ءَامَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا
وَيَوْمَ يَقُومُ الْأَشْهَادُ ﴿٥١﴾ يَوْمَ لَا يَنْفَعُ الظَّالِمِينَ مَعَذرتُهُمْ وَلَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوءُ الدَّارِ ﴿٥٢﴾ .

إِخْوَةَ الْإِيمَانِ لَقَدْ أَيْدَى اللَّهُ كُلَّ نَبِيٍّ مِنْ أَنْبِيَائِهِ بِالْبَيِّنَاتِ مِنَ الْحُجَجِ وَالْمُعْجِزَاتِ الدَّالَّةِ
دَلَالَةً قَاطِعَةً عَلَى نُبُوَّتِهِ وَالشَّاهِدَةِ شَهَادَةً ظَاهِرَةً عَلَى صِدْقِهِ فَالْمُعْجِزَةُ هِيَ الْعَلَامَةُ وَالذَّلِيلُ عَلَى
صِدْقِ الْأَنْبِيَاءِ فِي دَعْوَاهُمْ التُّبُوَّةَ وَمَا مِنْ نَبِيٍّ إِلَّا وَكَانَتْ لَهُ مُعْجِزَةٌ وَهِيَ أَمْرٌ خَارِقٌ لِلْعَادَةِ أَيْ
مُخَالَفٌ لِلْعَادَةِ يَأْتِي عَلَى وَفْقِ دَعْوَى مَنْ ادَّعَا التُّبُوَّةَ، سَالِمٌ مِنَ الْمُعَارَضَةِ بِالْمِثْلِ صَالِحٌ
لِلتَّحْدِي، فَمَا لَمْ يَكُنْ مُوَافِقًا لِدَعْوَى التُّبُوَّةِ لَا يُسَمَّى مُعْجِزَةً، كَالَّذِي حَصَلَ لِمُسَيْلِمَةَ الْكُذَّابِ

^١ سورة غافر / ٤٩-٥٢.

الَّذِي ادَّعَى التُّبُوَّةَ مِنْ أَنَّهُ مَسَحَ عَلَى وَجْهِ رَجُلٍ أَعْوَرَ فَعَمِيَّتِ الْعَيْنُ الْأُخْرَى، فَإِنَّ هَذَا الَّذِي
حَصَلَ لَهُ مُنَاقِضٌ لِدَعْوَاهُ يَدُلُّ عَلَى كَذِبِهِ فِي دَعْوَاهُ وَلَيْسَ مُوَافِقًا لَهَا.

وَلَيْسَ مِنَ الْمُعْجَزَةِ مَا يُسْتَطَاعُ مُعَارَضَتُهُ بِالْمِثْلِ كَالسِّحْرِ فَإِنَّهُ يُعَارِضُ بِسِحْرِ مِثْلِهِ.
وَقَدْ تَحَدَّى فِرْعَوْنُ سَيِّدَنَا مُوسَى عَلَيْهِ السَّلَامُ، فَجَمَعَ سَبْعِينَ سَاحِرًا مِنْ كِبَارِ السَّحَرَةِ الَّذِينَ
عِنْدَهُ، فَأَلْقَوْا الْحِبَالَ الَّتِي فِي أَيْدِيهِمْ، فَخَيَّلَ لِلنَّاسِ أَنَّهَا حَيَاتٌ تَسْعَى، فَأَلْقَى سَيِّدُنَا مُوسَى عَلَيْهِ
السَّلَامُ بِعَصَاهُ، فَانْقَلَبَتِ الْعَصَا تُعْبَانًا حَقِيقِيًّا كَبِيرًا أَكَلَ تِلْكَ الْحِبَالَ الَّتِي رَمَاهَا السَّحَرَةُ،
فَعَرَفَ السَّحَرَةُ أَنَّ هَذَا لَيْسَ مِنْ قَبِيلِ السِّحْرِ وَإِنَّمَا هُوَ أَمْرٌ خَارِقٌ لِلْعَادَةِ لَا يَسْتَطِيعُونَ
مُعَارَضَتَهُ بِالْمِثْلِ أَظْهَرَهُ لِسَيِّدِنَا مُوسَى عَلَيْهِ السَّلَامُ خَالِقِ الْعَالَمِ الَّذِي لَا شَرِيكَ لَهُ وَلَا مِثِيلَ
تَأْيِيدًا لِسَيِّدِنَا مُوسَى عَلَيْهِ السَّلَامُ، فَقَالُوا ءَامَنَّا بِرَبِّ مُوسَى وَهَارُونَ، فَغَضِبَ فِرْعَوْنُ لِأَنَّهُمْ
ءَامَنُوا قَبْلَ أَنْ يَأْذَنَ لَهُمْ وَتَرَكَوْا مَا كَانُوا عَلَيْهِ فَهَدَدَهُمْ وَأَضْرَمَ لَهُمْ نَارًا كَبِيرَةً فَلَمْ يَرْجِعُوا عَنِ
الْإِيمَانِ بِرَبِّ مُوسَى وَهَارُونَ فَقَتَلَهُمْ. ثُمَّ مَا كَانَ مِنَ الْأُمُورِ عَجِيبًا وَلَمْ يَكُنْ خَارِقًا لِلْعَادَةِ
فَلَيْسَ بِمُعْجَزَةٍ، وَكَذَلِكَ مَا كَانَ خَارِقًا لِكِنَّهُ لَمْ يَقْتَرِنِ بِدَعْوَى التُّبُوَّةِ كَالْخَوَارِقِ الَّتِي تَظْهَرُ عَلَى
أَيْدِي الْأَوْلِيَاءِ الَّذِينَ اتَّبَعُوا الْأَنْبِيَاءَ اتِّبَاعًا كَامِلًا، فَإِنَّهُ لَا يُسَمَّى مُعْجَزَةً لِهَوْلَاءِ الْأَوْلِيَاءِ بَلْ يُسَمَّى
كَرَامَةً.

ثُمَّ الْمُعْجَزَاتُ عَلَى قِسْمَيْنِ قِسْمٌ يَقَعُ مِنْ غَيْرِ اقْتِرَاحٍ مِنَ النَّاسِ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ ذَلِكَ
النَّبِيُّ أَيْ مِنْ غَيْرِ طَلَبٍ مِنْهُمْ وَقِسْمٌ مِنْ مُعْجَزَاتِ الْأَنْبِيَاءِ يَظْهَرُ عِنْدَمَا يَطْلُبُ مِنْهُمْ النَّاسُ
الَّذِينَ أُرْسِلُوا إِلَيْهِمْ ذَلِكَ.

إِخْوَةَ الْإِيمَانِ لَقَدْ جَعَلَ اللَّهُ هَذَا الْعَالَمَ عَلَامَةً عَلَى وُجُودِهِ وَشَاهِدًا عَلَى عَظِيمِ قُدْرَتِهِ
وَدَلِيلًا قَاطِعًا عَلَى أَنَّهُ مُدَبِّرُ الْعَالَمِ وَأَنَّهُ لَا شَرِيكَ لَهُ فِي ذَلِكَ وَأَنَّ كُلَّ مَا يَحْدُثُ فِي هَذَا الْعَالَمِ
إِنَّمَا يَحْصُلُ بِقُدْرَتِهِ وَمَشِيئَتِهِ وَعِلْمِهِ وَأَنَّهُ لَا مُبْرَزَ لِشَيْءٍ مِنَ الْأَشْيَاءِ مُخْرِجَ لَهَا مِنَ الْعَدَمِ إِلَى
الْوُجُودِ إِلَّا هُوَ، فَمَا حَصَلَ مِنْ خَرَقِ الْعَادَاتِ لِلْأَنْبِيَاءِ فَهُوَ بِفِعْلِ اللَّهِ وَقُدْرَتِهِ أَظْهَرَهَا اللَّهُ لَهُمْ
تَأْيِيدًا لَهُمْ عَلَى صِدْقِ دَعْوَاهُمْ وَهِيَ تَقُومُ مَقَامَ قَوْلِ اللَّهِ لِلْخَلْقِ صَدَقَ عَبْدِي هَذَا فِي دَعْوَاهُ
التُّبُوَّةَ.

هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ.

الخطبة الثانية

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَكَسْتَعِينُهُ وَكَسْتَهْدِيهِ وَكَشَكَرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا
وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى
سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الْوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ. أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي
أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقَوْهُ.

Mes frères de foi, *Allah* a soutenu chaque prophète par des preuves claires et des miracles qui indiquent de manière catégorique son statut de prophète et qui témoignent de sa véracité. Le miracle est donc un signe et une preuve de la véracité des prophètes lorsqu'ils prétendent être prophètes. Il n'y a pas eu un seul prophète qui n'ait eu un miracle. Le miracle est quelque chose d'extraordinaire. Autrement dit, c'est quelque chose qui est contraire à ce qui est habituel. Le miracle vient en conformité avec les dires de ceux qui prétendent être prophètes. Il est sauf de toute opposition par quoi que ce soit de semblable. Le miracle est valable pour représenter un défi.

Donc, ce qui n'est pas conforme à la prétention à la prophétie, n'est pas appelé miracle. C'est le cas de ce qui s'est passé avec *Mouçaylimah* le menteur, lui qui a prétendu être prophète. Ainsi, lorsqu'il a passé sa main sur le visage d'un homme borgne, ce dernier a perdu son autre œil qui était sain. Ce qui s'est produit est contraire à sa prétention. Cela indique que sa prétention d'être prophète était un mensonge, en ce sens que ce qui s'est passé n'était pas conforme à sa prétention.

Une chose à laquelle on peut opposer quelque chose de semblable, comme la magie, n'est pas un miracle non plus. En effet, la magie peut être contrecarrée par une autre magie. Pharaon avait défié notre maître *Mouça ^alayhi s-salam*. Il avait réuni pour lui soixante-dix sorciers qui étaient les plus grands magiciens qu'il avait. Ils ont lancé leurs cordes qu'ils avaient dans leurs mains et les gens ont eu l'illusion que c'étaient des serpents qui se déplaçaient. Notre maître *Mouça ^alayhi s-salam* a lancé son bâton qui s'est transformé en un véritable serpent, gigantesque, qui a dévoré les cordes que les sorciers avaient jetées. Suite à cela, les magiciens ont reconnu que cela n'était pas de l'ordre de la magie, mais plutôt quelque chose qui sort totalement de l'ordinaire, à laquelle ils ne pouvaient rien opposer de semblable et que le Créateur du monde, Celui Qui n'a pas d'associé, Qui n'a pas de semblable, avait accordé à notre maître *Mouça* pour le soutenir. C'est alors que les sorciers ont dit : « *Nous avons cru au Seigneur de Mouça et de Haroun !* » Sur ce, Pharaon s'était mis en colère, car ils avaient cru avant qu'il ne le leur autorise. En effet, ils avaient

délaissé la croyance qu'ils avaient auparavant. Pharaon les a menacés, puis il a fait attiser un feu immense, mais ceux qui avaient été sorciers n'ont pas renié leur foi en le Seigneur de *Mouça* et de *Haroun*. C'est ainsi que Pharaon les a exécutés.

Par ailleurs, ce qui est surprenant, mais qui n'est pas extraordinaire, n'est pas un miracle. Également, ce qui est extraordinaire, mais qui ne s'accompagne pas de la prétention d'être prophète n'est pas un miracle. C'est le cas des prodiges, les choses extraordinaires qui apparaissent aux mains des *waliyy* –les saints– eux qui suivent parfaitement les prophètes. Ces choses extraordinaires émanant de ces *waliyy* ne sont pas appelées *mou[^]jizah* –miracles–, mais elles sont plutôt appelées des *karamah* –des prodiges–.

Le miracle est de deux sortes :

- des miracles qui se produisent sans la demande de la part des gens à qui ce prophète a été envoyé.

- et d'autres qui ont lieu lorsque les gens à qui le prophète a été envoyé le lui demandent. Mes frères de foi, *Allah* a fait que ce monde soit un signe de Son existence, Il en a fait un témoignage de Son éminente toute-puissance, une preuve catégorique qu'Il est Celui Qui a prédestiné ce monde et qu'Il n'a pas d'associé en cela. Tout ce qui entre en existence dans ce monde n'arrive à l'existence que par la toute-puissance et la volonté de Dieu, conformément à Sa science. Et nul ne fait surgir les choses du néant à l'existence si ce n'est Lui. Les choses extraordinaires qui sont arrivées aux prophètes, c'est *Allah ta[^]ala* Qui les crée par Sa toute-puissance. *Allah* fait paraître les miracles afin de confirmer la véracité des prophètes quand ils déclarent qu'ils sont des prophètes. Le miracle tient lieu de parole que *Allah* adresserait aux créatures et qui signifierait : « Mon esclave que voici est véridique dans sa prétention d'être prophète. »

واعلموا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرِ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾ ٥٦. أَللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاعْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرِ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرَرِيَّ رَحْمَاتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. أَذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَثْبِيحُكُمْ وَأَشْكُرُوهُ يَزِدْكُمْ، وَاسْتَغْفِرُوهُ يَعْفِرْ لَكُمْ وَأَتَّقُوهُ يُجْعَلْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.

^{٥٦} سورة الاحزاب / ٥٦.